


TELO NEWS

LONDON

Oct '85
Issue: 5

“WHAT WE ASK FOR IS NOT
DIVISION BUT FREEDOM”



வவுனியா பொலிஸ் நிலையம் தரைமட்டம்

20, 09, 85ந் திகதி அந்த "ரெலோட்டுகளில் வெற்றிகரமாக நிறுவெற்றப்பட்ட தாக்குதலின் விளைவாக

- வவுனியா பொலிஸ் நிலையம் தரைமட்டம் ஆக்கப்பட்டது,
- 75ந்கும் மேற்பட்ட "பொலிஸ் குண்டர்கள்" கொல்லப்பட்டனர்,
- 13 இராணுவவெறியர்கள் அழிக்கப்பட்டனர்,
- 90 "கெலிகாப்டர்" அங்க வீழ்த்தப்பட்டது.

தமீழ் பேசும் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை மழுக்கடிக்கும் தோக்குதல், அரைக்களை ஒழிக்கி அழித்த விடுவதின் மூலம் வெற்றி அடைய விளைவின்ற சிறுவர்களின் தரகு ஒதுவாவிட்டவ அரக, அதனை அடிமாளர்களான அமெரிக்க சகாப்தி பத்தியம், லிப்டெறக்கிப்பலான இம்ரேலிய மொசாட், அமெரிக்காவின் நிறுவெறி தரக போன்ற பாசிச அசையோசிச சக்திகளின் உண்கொண்டு தனை இவ்வெறிப்பட்டாளங்களை தமீழ் பேசும் மக்களின் மேல் அவி விட்டுள்ளே.

இவ்வாறு அங்கிடப்பட்ட அம் மிருகவெறிப்படகன் "போர்நிலைத்தந்தையும்" ஸ்ரீ, சம்பத்தின் வவுனியா திருகோணமலைப் பகுதிகளில் மேற்கொண்ட கோரத்தனமான நடவடிக்கைகளின் விளைவாகவே இப் பிரதேசங்களில் ஹாற்றிக் கவகிகாணவர்கள் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானவர்கள் இ இங்கு அகதிகளாகிப் பட்டுள்ளனர், எண்ணூறக்கா தோர் உடலகளை இழந்த தலிக்கிற்றனர். இவ்வாறு மிருகத்தனமான மாணுதந்தனமை அற்ற கோரச்செயல்களை செய்கின்ற அம் மிருகப்ப்படகளை எச்சரிக்கும் நோக்குடனும், தொடர்நீதும் இவ்வாறு செயற்படாமல் தடுக்கவும் கருதி தமீழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இராணுவத்தினில் கூடந்த 30ம் திகதி செப்டம்பர் மாதம் வவுனியாவில் பொலிஸ் நிலையம் வெற்றிகரமாகத் தாக்கித் தகரீக்கப் பட்டது.

இப் பாரிய தாக்குதலில் 43 "ரெலோ இராணுவ உரர்கள்" பட்டு பற்றியதில் தோழர் ஒருவர் மட்டுமே காயல் அடைந்தமை தவிர வேறு எவ்வித சேதங்களும் ஏற்படாமல் குறிப்பிடத்தக்கது.

- இத் தாக்குதல்களின் போது வவுனியாப் பகுதிகளில் நடந்த கொளுமகளின் முக்கிய பங்களிப்புகளான பொலிஸ் குண்டர்களின், 75ந்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
- தமீழ் ஈழத்தின் எல்லைப் பகுதிகளில் ஒழுகிய வவுனியாவில் இம்நேர தமீழ் மக்களை விரட்டி அடிக்கி விளைவின்ற சிறுவர்களின், இவ்வெறிப் படகுகளின் முக்கிய தளங்களில் ஒழுகிய வவுனியா பொலிஸ் நிலையம் தரை மட்டம் ஆக்கப் பட்டது.
- மேலும் வழமை போல பின்விளைவுகளாக அழிகுதனை செய்வதற்கு புறப்பட்டு வந்த சிறுவர்களை இராணுவ வெறியர்கள் ரெலோட்டுகளின் பாதுகாப்பு அரங்களில் அகப்பட்டு தாக்கப்பட்டதில் 13 இராணுவ வெறியர்கள் உயிர் இழந்தனர்.
- அத்தடன் வாடித்தின் இம்நேர தாக்குதலை மேற்கொள்ளவேண்டி விரைவில் விமானப்படையினர்களின் கெலிகாப்டர்களில் ஒன்று ரெலோட்டுகளால் கட்டு வீழ்த்தப்பட்டமையைத் தொடர்நீத ஏதாவதவை பின்னாக்கிச் சென்ற விட்டன.
- மக்களின் புரட்சிகர உணர்வுகளை மழுக்கடிக்கக் கருதி அரைக்களை அழித்த விடவும் அச்சுறுத்தவும் என்று மிருகத்தனமான செயல்களை செய்கின்றதானிய இவ்வெறிப்படகளை எச்சரிக்கவும் தகுந்த நடவடிக்கையும் இத்தகைய தாக்குதல்கள் தலரிக்க முடியாதனவே.
- எவ்வும் தாக்கி விட்டு ஒருகின்ற தன்மையில் இம்நேர வேடிப்பட்ட, இராணுவத்தின் பின் விளைவுகளை எயிரித்த நின்ற வெற்றி கொள்வதால் தொடரும் அழிவுகளில் இம்நேர மக்களை பாதுகாக்க விளைவின்ற தமீழ் ஈழ விடுதலை இயக்கத்தின்கூடும் ஒத்தழைக்குமாறு தமீழ் பேசும் மக்களை வேண்டித் கொள்கின்றோம்.

தமீழ் ஈழ தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்
cond. 10

LIBERATION, NOT REFORMS

PAPER PROMISES, POLITICS OF PATCH-WORK, CONSTITUTIONAL COSMETICS; ARE ALL NOTHING BUT REFORMISTS' SHAMBLES

Whatever the deficiencies - morally or politically - Mr.Thondaman may be suffering from or be accused of; in Sri Lanka's troubled and trivial political arena he remains the man of the hour and saviour of President Jayawardene's racist and chauvanist regime.

It is unfortunate as far as Plantation Tamil speaking people are concerned that Mr.Thondaman, despite being their unchallenged leader for many years achieved nothing to improve the political and economic problems that confront them.

Despite being a cabinet minister for the last eight years and very often a passive approver of all the government policies, he couldn't succeed in any significant manner to improve the conditions of living of the Tamil speaking people of plantations.

Having said this, given Mr.Thondaman's political and personal interests and basing one's judgement on his past records, it is a futile exercise to expect Mr.Thondaman to seek real solutions to the mountainous problems of the Tamil speaking people of plantations.

But, if on the otherhand we assume he is really serious about championing the cause of plantation Tamil speaking people, then he should first of all distant himself from the racist regime of President Jayawardene.

Because, mere rhetoric outbursts, no matter how often, against the bourgeoisie blood suckers and the Sri Lankan government that gives legitimacy and sanctuary to the exploiters, will not improve the conditions of suffering plantation workers overnight or in the near future.

Furthermore, no amount of superficial and facial uplifts under the guise of reforms to the existing politico-economic order will bring any significant changes to the conditions which condemn the plantation Tamils to the gutter.

Instead of reforms which have no real meanings, Mr.Thondaman should seek for changes in basic philosophy of the plantation workers' existence and their role within the Sri Lankan polity.

These changes will never take place until Mr.Thondaman himself take stock of what he has achieved so far through his compromise approach (a BIG NOTHING FOR TAMIL, SPEAKING PEOPLE OF PLANTATIONS) and adopt a strategy which will liberate the masses of the mountains from their politico-economic shackles.

REFORMS

Reformist questions are not questions for abstract changes in the relations of production and they are certainly not questions for equal distribution of power and economic surplus.

Today Mr.Thondaman's reformist proposals on the Tamils' National Question has become a face saver for the Sri Lanka government to retain it's oppressive hold on the Tamil speaking people including those of the plantations. But reformist proposals he has put forward will not provide real solutions to the Tamils' National Question.

By the same reasoning, whatever the reforms Mr.Thondaman aims to achieve by compromising Tamil National Question; to improve the conditions of living of the plantation Tamil speaking people WE INSIST; will not solve the real problems of the plantation Tamil speaking people, although it will help Mr.Thondaman to retain his noose hold on the plantation Trade Union and the consequent power that emanate from it.

LIBERATION...contdWE SAY

So we say to Mr.Thondaman, like Idampeyanthor Sangam in Madras has already urged you to do, join hands with the Tamil Liberation struggle to fight for the real solution of the plantation Tamils' economic and political problems.

The National Question of the Tamil speaking people of Eelam include the legitimate aspirations and expectations of the Tamil speaking people of the plantations too.

Time is still on your side Mr.Thondaman for you to think hard in the best interest of plantation Tamils and to struggle for their real freedom and liberation. Mere reforms will not achieve anything.

Yours strength Mr.Thondaman, stem from the struggling workers of the plantations. Who else but them with their ailing and starving bodies spill their blood and sweat to enrich the bourgeoise blood suckers and in the process also ensure power to middlemen like you.

The plantation Tamil speaking people out of their political innocence and/or ineptness have been faithful to you for donkeys' years and isn't it time you rewarded them with concrete and lasting solutions for their generations of problems?

We urge you to reconsider you stance.

Plantation Tamils, like their counterparts in northern and eastern provinces, need Liberation Not Reforms

- - - - -
- - -
-

OUR VIEW

- Like president Botha of South Africa, Mr.President J.R.Jayawardene also is trying to hold on to what he possess - OPPRESSIVE POWER - but the day of reckoning is looming on both of them.
- Like so called moderates in South Africa, moderates among us too want quick solutions to generations of problems.
- Like how compromising attitudes of a few opportunists in South Africa will prolong the dawn of liberation for millions of blacks in South Africa, compromising attitudes of our moderates too shall prolong the real freedom of our people.
- Like how the millions of blacks in South Africa today is demonstrating to racist South African regime that dawn of Azania is imminent, millions of our people too say categorically to the Facist regime of J.R.Jayawardene that EELAM dawn is imminent too.
- Any compromise with the Facist regime of Sri Lanka, in principle amounts to having agreed totally or partially with the genocidal policy of the Sri Lankan regime; of which we all have been very critical of.

^ ^ ^ ^

o o o o

COVER STORY ■ INTERVIEW

government to come with some sensible proposals rather than waste everybody's time by bringing silly ideas thrown out earlier by the Tamils? Any settlement taking shape in the future, when it comes, should ensure that the Tamils are vested with substantial implementing powers. We have seen that the Sri Lankan government seldom implements its agreements with us. The Sri Lankan government has not honoured the ceasefire agreement at all. They must release all political prisoners being held under the 'prevention of terrorism act' (PTA). They must hold their forces inside the barracks. They must concede we deserve much more than what their old proposals are willing to give—that we deserve freedom to decide on our lives without interference from the racist regime and then, we also want the Sri Lankan government to bring under control their own chauvinistic forces, before they come to talk to us.

Q: What is the feed-back you have got for the Thimpu exercise from your people back-home?

A: People have sarcastically asked us if Thimpu was our homage to our mar-

tyrs. There have been several protest demonstrations against these talks. We have told them to wait and watch. But in the present situation, when the Sri Lankan government continues to massacre innocent Tamils, it makes things difficult for us in our dialogue with our people back home.

Q: At least now, are you convinced that negotiations alone can find a lasting solution to the problem of the Tamils?

A: Very soon, the world will come to realise that the Sri Lankan government has no intention or will to solve the problem through peaceful negotiations. It is they who are trigger-happy. So how can I talk of my convictions regarding these talks?

Q: What is going to be your strategy in view of the hardening of the Indian attitude to the presence of Tamil militants on Indian soil?

A: We think such a situation has not arisen now. But if a military action is thrust upon us, I am sure the Indian government will not let the Tamils down.

Q: Is coexistence with the Sinhalese people an impossibility or has the atmosphere improved?

A: Until the Sri Lankan government changes its hate-Tamil attitude and actions, it will be difficult for us to live in a Sinhala area and there are no indications that there will be such a change in them.

Q: There are reports of lack of total cooperation and understanding among the Tamil groups. What attempts are being made to sort out such problems?

A: A handful of leaders have gone astray but that does not reflect upon their organisations or the people back home. We are trying our best to convince these men to retrace their steps before it is too late for them.

Q: There is a talk of placing the Ceylon Workers Congress (CWC) proposals of Minister Thondaman as the new basis for negotiations at Thimpu. How do you react to the CWC proposals?

A: Are they going to place that document? I think they will not because the CWC proposals have federal features in it. Let them place it before us and we will examine it.

Q: Do you have any proposals?

A: Tamil Eelam.

—BHAGWAN R. SINGH

ஏவு கணையே கவனமாகத் திரி.....!

ஏ! ஏவுகணையே!

'இவக்குகளை' கொட்டித் தரு செல்லம்.....

தேடிப்பிடித்தும்.....

தாக்கீது அழிக்கும்

"வந்வணம்" உண்கணையே

நாங்களுக்கும் கேள்விப்பட்டோம்

உன்னைக் 'அத்தகை' எருந்தி

அப்பாவிகளை அழிக்கவந்த

என் வினையாடும்

கொடிப்பிடித்தும்

எதிர்ப்பு சந்திக்கவே

'தேடித்' கொடுக்கிறேன்' என்ற பெயரில்

கூடப்படி அலைந்த திரியாகவே

எனென்றும்

அந் எதிர்ப்பு சந்திக்க

'முனைப்பு' அடைவது

என்கணையே போன்ற ஏழைகளின்

பலிக்கின்ற வயிர்களின் தாள்

முட்டாள் தனமாக

இடத்தைக் கூடறந்த

அற்ப சந்தோசத்தில்

என்கள் வயிற்றின்

கொழிந்த விடாகவே

எனென்றும்

உன்னைக் கூட விளக்கி இரங்கும்

வேகத்திடம்

கொடியப்பயிற் குற்றி அழுதிற்றது

உனது எசமானின் கரணிடலாம்

எந்த கணையே நாட்டின்

உண்கணைக் காட்ட

என்கள் வயிற்,

குகவே

ஏவுகணையே கவனமாகத் திரியும் பழகு.

—*—

தொடர்ச்சி பக்கம் (5)

FACTS

Let us get our facts right before we go into assumptions.

- The talks stalled on the seventeenth morning.
- The talks stalled when the delegates participating on behalf of the Tamil organizations, including Mr.Sithathar(Mr.S.) walked out that morning.
- The talks stalled because of Sri Lanka government's uncompromising stand at Thimbu talks.
- The talks failed because of Mr.Bandari's erratic handling of Thimbu talks.
- The so called Mr.Bandari-Mr.Sathyendra clash took place on the evening of the seventeenth.
- Talks failed not because of Mr.Sathyendra's matter of fact words expressed to Mr.Bandari in response to his undiplomatic like expression of words.

Mr.Bandari's erratic handling of Thimbu exercise is well scrutinised by Indian and foreign media and the conclusion was that Mr.B.'s superfluous and superficial handling of the talks was partly responsible for the stalled talks.

But as Mr.S. claim, if talks were stalled because of Mr.Sathyendra, do we interpret that the rest of the delegates appointed Mr.Sathyendra to be their spokesman for lack of courage to speak to the Foreign Secretary of India?

Or is it the case that Mr.Sathyendra has barain-washed the rest of the delegates with his eloquent advocacy and in the process monopolised the right to talk on behalf of Tamil delegates.

Or is it the case that while everybody including Mr.S. were kneeling down in front of Mr.Bandari to listen to his "Mountain Speech" one man among the delegates had courage to put certain realities across to Mr.Bandari.

Mr.S.somewhat confused assessment of Thimbu talks and his allegation against Mr.Sathyendra is being used as a sucker by the Sri Lankan press to give to the world a story - yes a story - that Thimbu talks failed because of one Tamil delegate and not because of Sri Lankan government intransigent and uncompromising position.

தொடர்ச்சி பக்கம் (4) - - - -

ஸ்போதம் விழிபோடு இருக்கிறார்கள். எனவே அரசியல் ஒற்றமையை உயர்நிலைமையிலும், காடுங்கள் தமிழ் பேசும் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை ஒற்றமையோடு முன்வைப்போம். இதற்கான நிலைமைகளை உருவாக்க உளர்நிலை உயர்நிலை முன்னாடுங்கள்.

—*—

Tamil people often wonder who is their real enemies and who is their real friends. Based on Mr.S. statement to the PTI, at least we can understand the reasons for such a confusion among the people of Tamil Eelam.

Coming to the point whether Mr.Sathyendra should have taken no notice of Mr.Bandari's so called informal - - - - - nonsense, we have the following to say:

"IT MAY BE IN THE TRADITION OF MR.S's CAMP POLITICS TO BEG FOR SOLUTIONS WHILE PREACHING REVOLUTION."

"BUT CERTAINLY IT IS NOT IN THE TRADITION OF T E L O TO BEND DOWN AND BEG FOR SOLUTIONS TO THE TAMIL CAUSE"

FLEXIBLE IN OUR APPROACH - YES WE SHALL BE

BEGGING FOR SOLUTIONS - BE IT FROM OUR FRIENDS OR FOES- NO WE SHALL NOT.

- - - - -

"We are firm believers in the saying that what one sows one reaps. That is why our minds are calm.

The seeds we sowed were not seeds of poison. Our arrowheads were not dipped in venom.

But my fervent prayer is that innocent sinhalese people should not have to reap what power hungry sinhalese politicians have sown.

The final victory is Ours."

- Thangathurai -

24th Feb.1983.

விடுதலைப் போராளிகளை வலுப்படுத்துங்கள் 000

தமிழ் சமூக உதரவாளர்களே தமிழ் சமூகத்தில் நலமடக்கள் சிறிதளவுமே அரசு பாய்ச்சியிருப்பதால் பிடியில் சிக்கப்பட்டுத் தவிக்கின்றனர். இவர்களை மறவத்தின் வாசலில் இடந்தர மட்டு எடுக்க வேண்டிய மாடுபெரும் பொதுப்புலன்களையும் காழ்க்கின்ற சகல தமிழ் பேசும் மக்களிடம் கூடமை என்பதே வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களும் உணர்ந்த இடம்பாடுகள் வன்ற நம்பிக்கையுடன், உங்கள் உதவிகளை எதிர்பார்த்த உங்களுடன் தொடர்பு கொள்கியோம்.

அரசு பயங்கரவாதிகளின் அடக்குமுறைகளின் அகப்பட்டக் காவப்படுகின்ற தமிழ் மூலம், இந்த விளைவாக அங்கு மக்கள் திடீரில் மிகுந்த மாசு கொடு செயல்படுகின்றனர், பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர். இவர்களுக்கும் யூதிகளும் திடீரில் சிறையில் சேர்க்கப்படுவது மிகுந்த மாசாகக் கித்திரவதை செய்யப்படுகின்றனர். இதற்கு மேலாக தமிழ் இடத்தில் கொடுக்கக் கொள் செய்கப்படுகின்றன. பொருத்தத்தில் அங்கு எம்மை அடிப்பதற்குத் தேவையான சகல கொடுமைகளும் நடந்து கொண்டு இருக்கின்றன. எங்கள் மண்ணில் உண்டான உலவியலை, உருக்க உடை கூடையாக, உழைக்கக்கொடு வழியில்லை, உயிருக்கோ உத்தரவாதமில்லை, மக்களைக் கொடுமை செய்யவும் பெண்களை கற்பழிக்கவும் மட்டுமே பயிற்றும் பட்டை போல வெறி பிடித்த அனைத்திற்கும் சிறிவக்காவின் இனவெறிப்படைகள். இதன் விளைவாக எம்மை மண்ணில் இருந்து வசதி படைத்தவர்கள் அகல்களாக வெளியேறக்கூடும். இவ்வாறு வெளியேற இயலாதவர்கள் இவ்வியல் பொருக்க இயலாதவர்களாக "வாய்வா? சாலா?" என்கிற நிலையில், திரண்டெழுந்த சகலியாக அங்கு போராடக்கொண்டு இருக்கின்றனர்.

இம் போராட்டத்தில் முன்னணிப் புயிரமாயிரம் இளம் போராட்டிகள் அங்குக்குத் திகழ்கின்றனர். இவர்களோ விடுதலைக்காக தம்மை தியாகம் செய்தவர்கள், போர்மான போரிப்பயிற்சிகள் பெற்றவர்கள், ஆயிரம் எண்ண வலியில் கைகள் மறும் போடுமா? ஆயுதங்கள் இல்லாமல் அவர்களால் என்ன செய்ய முடியும்?

இவ்வாறு இல்லாதவர்கள் காரணமாக அங்கு அங்கு அப்பாலித் தமிழ் மக்கள் திடீரில் தோழம் உயிரிழந்து கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு பெண்கள் தேவை போராட்டத் தயாரிப்புக்கான மேற்கொள்ளத் தேவையான படைமாதம். இவற்றை பெற்றாகக் கொடுக்கும் தந்தியும் கூடமையும் கொண்டவர்கள் வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் சமூகத்தின் அங்கு மக்களாகிய நீங்கள். வாடுங்கள் அவர்களின் கரங்களை வலப்படுத்துவோம்.

"தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்களின் விடுதலை முயற்சியானது, வலவான பிரச்சாரத்தின் ஆகியதாக

ஆயுதப்போராட்டத்தில் இவ்வே சாத்தியமற்றும்"

என்ற உரைத்த மறைந்த தலைவர் தங்குமிலின் வழிநடத்தல்களில், தோழர் சிறிசபார தந்தியின் தலைமையில் இயங்குகின்ற தமிழ்ச சமூக விடுதலை இயக்கத்தின் புயிரம் புயிரம் போராட்டிகள் தமிழ்மக்களும் அங்குக்குத் தமிழ் சமூகத்தின் போராடக்கொண்டு இருக்கின்றனர்.

தமிழ் சமூக விடுதலை இயக்கத்தினர் ஆகிய நான்கு இடத்தில் அவசியத்திற்கு உடர்ந்தவர்கள் EPRLF, EROS இயங்கும்படம் சேர்ந்த ENLF என்ற இடம்பு மூன்று ஒன்றினை அடிப்படையிலமைமையும், அன்னியின் அளிமையில்" தமிழ் சமூக விடுதலைப்புலிகள் (LTTE) இடம்புள்ளமையினையும் அடையவும் அறிவேம். மேலும் வரலாற்று உண்மையில் அடிப்படையில் ஏதாவது விடுதலை அமைப்புகளும் இது ஆகிய இடம்புள்ள காண முயற்சிக்கான நாம் செயல்படுகின்றோம்.

எங்களால் வெற்றிகரமாக திறவேற்றப் பட்ட சாவகச்சேரி பெருங்கு நிலையத் தாக்குதல் முறிக்கடி யாத்தேவி தகாய்ப்பு, சமூகத்தின் திறவேற்றப்பட்டு வலுவிடப் பொலித் நிலையத் தாக்குதல் ஆகியவைகளையும், அவைகளின் விளைவாக தமிழ் சமூக தேசிய விடுதலைப்போராட்டம் புது வடிவில் பெற்றானமையினையும் நீங்கள் அறிவிக்கீர்கள். இந்தக்கைய தாக்குதல்களால் சிறிவக்காவின் அரசு இயந்திரம் மட்டு நீதியாக நிலைகுலைந்த போல செயல்கள் மேலும் தொடராமலிருக்க காரணம் ஆயுதம் பற்றாக்குறை என்பதே இன்னமும் நீங்கள் உரைமில்லை என்பது நியாயமானதா? இவற்றிற்காக விடுதலைப்போராட்டிகள் உங்களை நம்பிக்காத்திடுபுயினை நீங்கள் இடம்பு உரைமில்லையா? வாடுங்கள் அவர்களின் கரங்களை நான்கள் வலப்படுத்துவோம்.

எம்மை எதிரி அமெரிக்க சகாதிப்பதில், தென்மேற்கு நிறுவெறி அரசு, இம்மேலிய மொசாட் போன்ற மிகு சகலிகளின் உதவியுடன் தமிழ் பேசும் மக்களின் விடுதலை உடர்வுகளை மூன்றுக்கக் குறி தமிழ் சமூகத்தின் அப்பாலித் தமிழர்களோடு கொடுக்கக்கூடும், இவ் அடிப்பில் முடிக்காக இயங்கி வருகின்றும், புத்தம் ஒன்றி குறப்பிக்க பட்ட போன்ற தமிழ் சமூகத்தின் திடீரில் தாக்குதல்களை நடாத்திக் கொண்டு இருக்கியும், தமிழ் சமூகத்திற்கு உலகுகளை மலுக்ககனையும் அப்புவலத்திற்கும் பணிகளாக எங்களை அடிப்பதற்கு ஆதரவிகளையும், அரசு பயங்கர வாதிகளையும் உடர்வுக்கொண்டு இருக்கின்றோம். இவற்றின் விளைவாக வசதி படைத்தவர்கள் எம்மை மண்ணில் இரு அகல்களாக வெளியேறக்கொண்டிருக்கின்றனர். எஞ்சியவர்களோ போட்டி உருக்கல்கள் மூலம் எம்மை மண்ணில் தேசிய விடுதலை அடிப்பதற்கு அடிப்படைக் களம் தாக்குதல் அடக்குமுறை அரசு.

தொடர்ச்சி, பக்கம் (9) ---

இதற்கு மேலாக எம்ம விலதலைப் போராட்டத்தின் இயல்புகளை ஒரு உரிநாட்டு யுத்தமாகக் காட்டும் கையெழுத்து போலிப் பிரச்சாரங்களை உலக அரங்குகளில் செய்ய வருகின்றன. போதாக்குறைக்கு பேச்சு வார்த்தை எழுது போலி நாடகம் ஆடுகின்றன.

இவ்வாறு எழிரியை சரியான கையெழுத்து போலி மக்கள் இத்தகைய இடங்களில் மத்தியம் திடமான நெஞ்சுக்கடல் போராடிக் கொண்டுள்ளனர். ஆயினும் என்ன எமது போராட்டம் வெற்றியடைய நாங்கள் நம்பி இருக்கின்ற ஒரே ஒரு ஆதரவு வெயிராடுகளில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களாகிய நீங்களே. நீங்கள் ஆதரவு வார்த்தைகளை மட்டும் அளிப்பதற்கு அல்லது அவதானிகள் நிலையில் இருந்து பங்குக்கின்ற பங்களிகள் ஆக மாற்றவரையில் எம்ம விடுதலைப் போராட்டம் பின்தள்ளிப் போடப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. எனவே இந்த நிலையில் நீங்கள் தீவிரப் போருக்கின்ற ஒவ்வொரு நாடகமும் எழிரி தவினைத் தானே வலிமையுடைய நாங்கள் கொடுக்கின்ற சந்தர்ப்பங்கள் ஆகின்றன.

இந்த நிலையில் நீங்கள் தனிப்போருக்கின்ற ஒவ்வொரு நாடகம் நாங்கள் அழித்த கொண்டே போகின்றோம். இப்போதும் உங்கள் பங்களிப்பு உரிய காலத்தில் விடுதலைப் போராட்டத்தைச் சென்றடைய தவறாமாயின் தமிழர்களையும் தமிழ் சமுதாயமும் யற்றி எடுக்கவாழ்த்தி வரலாற்றில் புத்தகங்களில் தேடிப் படிக்கின்ற நிலை தான் ஏற்படும்.

"நீங்கள் தனிப் போருக்கின்ற ஒவ்வொரு நாடகமும் எம்ம மக்களின் கொலைகள் அதிகரிக்கின்றன, மீலகன் சாரிக்கம் படுகின்றன, கற்பழிப்புகள் அதிகரிக்கின்றன, எழிரியின் கிறைகள் எம்ம மக்களால் நிரப்பப்படுகின்றன"

மொத்தத்தில் இவ்வாறு நடவடிக்கைப்பெறாததற்கு மக்கள் கொடுக்க இயலாமல், தமிழ் மக்கள் தமது விடுதலை உளர்வுகளை மறந்து விடும் நிலை ஏரெலேயில் என்ற கையெழுத்துப் பட்டம் தரகு முதலாளிகளை ஆரணிக்கு எம்ம செய்யாமையின் அச்சுறுத்தலாக அடையலாமா? இவ்வாறு சிரிவர்கா அரசினர் கொடுமைகளை அறியாது நகரம் கொண்டு வரிகள் எழுதிட்டால் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் வலியுறுத்தினால்.

"தமிழ் இனத்தின் தேசிய விடுதலை யின் வென்றெடுக்க வேண்டிய தமிழ் மக்களும், தமிழ் சமுதாயம் போராட்டமும் நிராயுதபாலிகளாகக் கொல்லப்படுகின்றனர். இவற்றைக் கோரிப்பட்ட பின்னர்தான் உங்கள் பங்களிப்புக்கான கால நிலை இன்னமும் ஏற்படவில்லை எனக்கொடுக்கின்றீர்கள் உங்களே"

வேண்டிக்கொள்கிறோமும், தமிழ் சமுதாயம் தலைப்போரின் ஆதரவாளர்களே

ஆங்களே நிச்சயிக்கப்பட்ட எழிரியின் தோல்வியைச் செயலாக்க, எம்ம விடுதலைப் போர்தையின் தடையாக இருக்கின்ற அகற்றலுக்கின்ற, உலகளாவிய வலுவான பிரச்சாரப் பணியினைச் செய்யும் அடிவாரிக்க இயலாமையினால், நாங்களே. இத்தகைய வசதிகளைக் கொண்டு உங்கள் பாரிய உதவிகளை எழிரிப்பார்த்து தமிழ் சமுதாயம் மக்களும், தமிழ் சமுதாயம் இயக்கமும் காத்திருக்கின்றோம். வாருங்கள் அவர்களின் கரங்களை வலியுறுத்துவோம்."

எங்கள் பங்களிப்பு தமிழ் சமுதாய விடுதலைக்கு தேவை என்பதில் வாலுக்கள் அதனைச் செய்து முடிப்போம்

அடங்கு முறை விவங்குடக்க அனைத்து தடைகளை அகற்றி விடும் புறப்பட்ட மக்களையும் அகலுக்குக் கணையால் களமாடப் புறப்பட்ட தமிழ் சமுதாய விடுதலைப் போராட்டமும் வாருங்கள் நாங்கள் வலியுறுத்துவோம்.

—*—

தொடர்ச்சி, பக்கம் (1) ...

அகற்றிச் சென்ற தமிழ் சமுதாய விடுதலை இயக்கம் தமிழ் சமுதாயத்தின் வெளியே வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களும்

"சிறிலங்காவின் தரகு முதலாளிகளின் அரசு தமிழ் சமுதாயத்தின் இன அடித்தளப்பிரகடனம் ஒன்றினை செய்தாள் போலிப் புத்தகம் ஒன்றினை நடாத்தவது போலித் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இவ்வேளையில், புத்தகத்தின் மூலம் மக்கள் செல்ல வேண்டிய சகல பங்களிப்புகளையும் செய்து கொள்"

என வேண்டி நிற்கின்றன. வாலுக்கள் நாங்கள் எம்ம அக்கறையுடைய பங்களிப்புகளின் மூலம் எம்ம நாட்டின் விடுதலையை வென்றெடுப்போம்.

—*—